

དཔལ་ལྷན་ལྷ་མོ་སྟོན་ཀའི་ལྷ་བའི་མདོག །ཞལ་གསུམ་ཕྱག་བརྟུང་རབ་མཛེས་ཞི་བའི་སྐྱུ།
ཡེ་ཤེས་དཔག་ཡས་ཚེ་ཡི་མཚོག་སྤྱོད་མ། །རྣམ་པར་རྒྱལ་མའི་ཞབས་ལ་ཕྱག་འཚལ་བསྟོན།།

PAL DEN LHA MO TÖN KÉ DA WÉ DOG / ZHAL SUM CHAG GYE RAB DZE ZHI WÉ KU / YE SHE PAG YE TSE YI
CHOG TSÖL MA / NAM PAR GYAL MÉ ZHAB LA CHAG TSAL TÖ

Homage and praise to *Vijaya*, the glorious goddess who is the color of the autumn moon, with exceedingly beautiful and peaceful form, three faces and eight arms; she who grants supreme life and wisdom beyond measure!

巴滇 拉莫 東給 達威豆 暇孫 恰傑 熱在 息威固
耶謝 巴耶 冊宜 秋鄒瑪 那巴 甲美 夏拉 洽擦對
吉祥天女尊身秋月色，三面八臂莊嚴寂靜身，
智慧無邊長壽勝賜母，尊勝佛母尊前我讚禮。

ཨོྲཱཾ་བྷ་རུྃ་ཨོྲཱཾ་མ་མྷི་ཏ་ཨྲཱཾ་ཡུར་དེ་བྷ་རུྃ་ ཅི་བུས་བསྐྱེ། །

OM BHRŪM SVĀHĀ / OM AMRITA ĀYURDADE SVĀHĀ *Recite as much as possible.*

嗡 忠 娑哈 嗡 阿密大 阿優達爹 娑哈 儘力持咒。

དཔལ་མོ་གང་ཞེག་ཡིད་ལ་བྱན་ཙམ་གྱིས། །ལུན་ཚོགས་ཚེ་ཡི་དངོས་གྲུབ་ཉེར་སྤྱོད་ཞེང་། །
འཚི་བདག་བདུད་ཀྱི་དགྲ་ལས་རྣམ་རྒྱལ་བའི། །བདེ་གཤེགས་གཙུག་ཏོར་ཚེ་ལ་ཕྱག་འཚལ་ལོ། །

PAL MO GANG ZHIG YI LA DREN TSAM GYI / PHÜN TSO G TSE YI NGÖ DRUB NYER TSÖL ZHING / CHI DAG
DÜ KYI DRA LE NAM GYAL WÉ / DE SHEG TSUG TOR CHE LA CHAG TSAL LO

Upon one's merely thinking of her, the Glorious Goddess grants the siddhi of abundant life and conquers the hostile demon of the Lord Death. Homage to the Supreme Sugata Uṣṇīṣa!

巴摩 岡細 意拉 真贊吉 朋措 冊宜 恩住 涅鄒心
企大 堵寄 札雷 那甲威 德謝 租朵 切拉 洽擦羅
勇母任誰心中稍憶念，圓滿壽之成就獲賜予，
並且戰勝死主魔之敵，善逝大頂髻前我頂禮。